1982 ஏப்ரல் 5]

மாண்புமிகு திரு. எஸ். திருநாவுக்கரசு : மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே. சென்ற ஆண்டு தொழில்துறை மானியக் கோரிக்கையில் பேசுகின்ற பொழுது மாண்புமிகு எதிர் கட்சித் தலைவர் கலைஞர் அவர்களும் நீங்கள் கேட்ட இதே சந்தேகங்களையெல்லாம் கேட்டார்கள். இதே மன்றத்திலே அப்பொழுதும் பதில்களெல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆகவே, இன்றைய தினம் மத்திய அரசு இவற்றையெல்லாம் பரிசீலித்த பின்னாலேதான் ஒப்புக் கொண்டிருக்கிறது. உலக வங்கி 90 கோடி ரூபாய் பணத்தைச் சாதாரணமாக யாரும் கேட்கிறார்கள் என்பதற்காக, யாருடைய தாட்சண்யத்திற்காகவும் 90 கோடி ரூபாயை உலக வங்கி தராது. ஆகவே, கரும்புச் சக்கையைக் கொண்டு வெற்றிகரமாகக் காகித ஆலையை நிர்வகிக்க முடியும் என்பதெல்லாம், ஐ. டி. பி. ஐ., மைய அரசு, உலக வங்கி ஆகியவையெல்லாம் ஆய்வு செய்து இங்கு வந்து இடத்தைப் பார்த்து, இந்த டெக்னாலஜிகளையெல்லாம் ஒப்புக்கொண்ட பிறகுதான் இந்த அக்ரிமெண்டெல்லாம் போடப்பட்டிருக்கிறது.

*வினா எண் 771 – திரு பெ. சு. திருவேங்கடம் : மாண்புமிகு தொழில் அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா –

(அ) தென்னாற்காடு மாவட்டத்தில் தொழில் வளர்ச்சிக் கழகம் தனியார் கூட்டில் காகிதத் தொழிற்சாலை ஆரம்பிக்க உள்ளதா?

(ஆ) ஆம் எனில் அதன் விவரமென்ன?

(இ) எவ்வளவு முதலீட்டில்?

(ஈ) ஆண்டு உற்பத்தி திறன் என்ன?

மாண்புமிகு திரு. எஸ். திருநாவுக்கரசு : (அ) ஆம்

(ஆ) தென்னாற்காடு மாவட்டத்தில் பண்ருட்டி தாலுக்காவில், வடகுத்து கிராமத்தில் காகித உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலை கங்கப்பா காகித ஆலை என்ற பெயரில் திரு. டி. ஜி. கிருஷ்ணமூர்த்தி என்பவரோடு கூட்டுத்துறையில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தால் நிறுவப்பட்டு இயங்க இருக்கிறது.

(இ) இது சுமார் ஐந்தரை கோடி மதிப்பீட்டிலே நிறுவப்பட்டு வருகிற தொழிற்சாலை.

(ஈ) 10,000 டன்கள் ஆண்டுக்கு உற்பத்தியாக இருக்கும். சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிட்டும்.

திரு. பெ. சு. திருவேங்கடம் : பேரவைத் தலைவர் அவர்களே, பண்ருட்டி தாலுக்காவிலே இப்படியொரு ஆலை ஆரம்பிப்பதாக அமைச்சரவர்கள் சொன்னார்கள், அதேபோன்று, வடாற்காடு மாவட்டத்தில் போரூர் பகுதியில் ஏராளமான மூங்கில்கள் கிடைக்கின்றன. அங்கே அதுபோன்ற காகித ஆலையை ஆரம்பிப்பதற்கு அரசு ஆய்வு செய்யுமா என்று நான் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். திருநாவுக்கரசு மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர்கள் மூன்றுபேர் வடாஆற்காடு பற்றிக் கேட்கிறார்கள். வடாற்காடு மட்டுமல்ல; தமிழகத்திலே உள்ள எல்லா மாவட்டங்களிலேயும் இதேபோன்று பல தொழிற்சாலைகள் வந்தால் நல்லது தான். ஆனால் எடுக்கப்பட்டிருக்கின்ற இந்த மூன்று தொழிற்சாலைகளும் வெற்றிகரமாக இயங்க ஆரம்பித்த பிறகு தான் மற்ற இடங்களிலே புதுத் தொழிற் சாலைகளைத் தொடங்குவது பற்றிப் பரிசீலிக்க முடியும்.

திரு. துரைமுருகன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இது தனியாருடன் சேர்ந்து ஆரம்பிக்கின்ற ஒரு கூட்டுத் தொழிற்சாலை என்று அமைச்சரவர்கள் தெரிவித்தார்கள் இதற்கு யார் சேர்மனாக இருப்பார்கள்? பொதுத் துறையிலே ஆரம்பிக்கப்படுகின்ற புகளூர் காகித ஆலைக்கு சேஷசாயியைச் சேர்ந்த விஸ்வநாதனை நியமித்திருக்கிறார்கள். அவர் டெக்னிக்கல் தெரிந்தவர் என்று சொல்கிறார்கள். நாட்டிலே எவ்வளவோ பேர் டெக்னிக்கல் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் எனவே இன்டர்வியூ வைத்து தேர்ந்தெடுக்கிறார்களா அல்லது நேரடியாகவே தேர்ந்தெடுக்கிறார்களா? அந்த டெர்ம்ஸ் ஆப் ரெபரன்ஸ் என்ன, அதே போன்று கூட்டுத் துறையிலே இருப்பவை களுக்கு அரசாங்கத்திலே இருப்பவர்கள் அங்கே தலைவராக இருப்பதற்கு வழிவகை செய்வார்களா? சேஷசாயி விஸ்வநாதனை நியமிக்க டெர்ம்ஸ் ஆப் ரெபரென்ஸ் என்ன என்பதையும் அவரை, எந்த அடிப்படையில் நியமித்தார்கள் என்பதையும், அதேமாதிரி நிலைமை இன்றைக்கும் அப்ளை செய்யப்படுமா என்ற விவரத்தையும் அமைச்சர் அவர்கள் அறிவிப்பார்களா?

மாண்புமிகு திரு. எஸ். திருநாவுக்கரசு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள், ஜாயின்ட் செக்டாருக்கும் பொதுத் துறைக்கும் வேறுபாடு இருக்கின்றது. ஜாயின்ட் செக்டார் புரோமோட்டராக திரு. துரைமுருகன் கூட ஒரு

1982 ஏப்ரல் 5]

தொழிற்சாலையை ஆரம்பிக்கலாம், அதிலே தலைவராக இருந்து நடத்தலாம். நாம் தென்னார்க்காடு மாவட்டம் பன்ருட்டியில் ஏற்படுத்தியிருக்கிற இந்த தொழிற்சாலைக்கு திரு. கிருஷ்ண மூர்த்தியைப் புரமோட்டராகக் கொண்டு 5 கோடியில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலை. அதற்கு அவர்தான் தலைவராக இருப்பார். அரசு கொடுக்கிற பணத்துக்கு, அரசு போடுகிற மூலதனத்துக்கு அரசுத் துறையில் இருந்து ஐ. ஏ. எஸ் அதிகாரி ஒருவர் டைரக்டராக இருப்பார். ஏற்கனவே சொன்னது தமிழ்நாடு செய்தித்தாள்—நியூஸ்பிரின்ட் தொழிற்சாலை பொதுத் துறையிலே வருகிறது. அந்தத் தொழிற்சாலைக்கு ஏற்கனவே சேஷசாயி பேப்பர் நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகின்ற காரணத்தாலும், அதைப்போல ஒரு பெரிய அளவிலே ஒரு தொழிற்சாலையை அவர்களே நடத்த ஏற்கனவே விரும்பி இருந்த காரணத்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலும் அவர்தான் எக்ஸ்பர்ட் என்று என்னாலே நிச்சயமாக சொல்ல முடியும். ஏனென்றால் பெரிய அளவிலே ஒரு காகித ஆலையை அவர் நடத்தி வருகின்றவர். அவரை, அவருடைய தொழில் நுட்ப அறிவை, அவர் கற்றிருக்கின்ற, உலக நிறுவனங்களோடு பெற்றிருக்கின்ற தொடர்புகளை எல்லாம் பயன்படுத்தி அந்தத் தொழிற்சாலையை முழுமையாகக் கொண்டு வருவதற்காகத்தான் இவ்வாறு அவரைத் தலைவராக போட்டிருக்கிறோம். இதற்கு மத்திய அரசு உட்பட, மத்திய அரசு அமைச்சர்கள் உட்பட, சம்பந்தப்பட்டவர்கள் அத்தனை பேர்களும் அதற்கான அனுமதியை வழங்கி இருக்கிறார்கள என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினாக்கள் 761, 772, 773 ஆகியவை மாண்புமிகு அமைச்சர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒத்திவைக்கப்பெறுகின்றன. வினாக்கள்-விடைகள் முடிவுற்றன.

[குறிப்பு: ஓர் உரையின் தொடக்கத்தில் (*) உடுக்குறியிடப் பெற்றிருந்தால் உறுப்பினரால் அவ்வுரை சரிபார்க்கப் பெற்றது என்பதைக் குறிக்கும்.]

(2) உரிமைப் பிரச்சனை

சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில், ஓர் உறுப்பினர் தாக்கப்பெற்றது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அவை உரிமை மீறல் குறித்த பிரச்னை. 2-3-1982 அன்று மாண்புமிகு உறுப்பினர் திரு தீர்த்தராமன் அவர்கள் பேரவையில் அவை மீறல் குறித்த ஒரு பிரச்சினையை எழுப்பினார். அதன் மீது எனது தீர்ப்பு பின்னர் அளிக்கப்படும் என்று நான் கூறியிருந்தேன். இப்போது எனது தீர்ப்பு அளிக்கப்படுகிறது.